



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 380]

CHENNAI, TUESDAY, NOVEMBER 7, 2023
Aippasi 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி. சாந்தகுமாரி என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண். 206-இன்கீழ் பிரிவு 205(11)-ல் தெரிவித்துள்ள நடைமுறைகளின்படி பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண்.234/2022/அ5)

No. VI(2)/22(b)/2023.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்/5-வது வார்டு உறுப்பினர் திருமதி. சாந்தகுமாரி என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் நிதி முறைகேடுகளை தெரிவிக்கத் தவறியது மற்றும் உடந்தையாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205-ல் உள்ள உட்பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவரின் மீதான குற்றச்சாட்டுக்கள், அதற்கான விளக்கங்கள், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியனவற்றை உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபனமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205(11)-இல் தெரிவித்துள்ள நடைமுறைகளின் படி ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர்/5வது வார்டு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் சிறப்பிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு,
2023 நவம்பர் 2.

ஆ.ர. ராகுல்நாத்,
ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்.